

திகதி: <Insert date>

பாலிசி எண். : <Policy No>  
காப்பீடு : <Insured Name>  
பாலிசி நிலை : <Policy Status>  
அடுத்த பாலிசி ஆண்டு நிறைவு நாள் : <Next Policy Anniversary Date>  
கட்டண செயலாக்க முறை : <Payment Frequency>  
அடுத்த பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி : <Next Premium Due Date>

**காப்புறுதி கட்டணங்களுக்கான திருத்தம் <Plan Description> (<Plan Code>)**

அன்பான வாடிக்கையாளர்களுக்கு,

Zurich Life Insurance Malaysia Berhad (ZLIMB)க்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்ததற்கு நன்றி.

உங்கள் மருத்துவத் திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணங்களை நாங்கள் திருத்தியமைப்போம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே எழுதுகிறோம்.

சமீபத்திய ஆண்டுகளில் மலேசியாவில் மருத்துவம் மற்றும் சுகாதாரச் செலவுகள் இரட்டை இலக்க விகிதத்தில்# அதிகரித்து வருகின்றன. மருத்துவரின் கட்டணங்கள் அல்லது ஆய்வகக் கட்டணங்கள் அதிகரிப்பு, புதிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைக் கண்டறிதல் மற்றும் சுகாதார சிகிச்சைகளை நாடுவதற்கான அதிக அதிர்வெண் போன்ற பல காரணங்களுக்காக இந்த செலவுகள் அதிகரிக்கின்றன. செலவைக் கட்டுப்படுத்த எங்களின் முயற்சிகள் மற்றும் பல்வேறு முயற்சிகள் இருந்தபோதிலும் இந்த செலவுகள் ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன. அப்படியிருந்தும், மருத்துவக் கட்டணங்கள் சரியாக நிரூபிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் குழுவை தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய நாங்கள் இன்னும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை நிவர்த்தி செய்ய, மருத்துவ உரிமைகோரல்களின் மூன்றாம் தரப்பு நிர்வாகியை (TPA) நாங்கள் நியமித்துள்ளோம், இது செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எங்கள் முயற்சிகளுக்கு மேலும் ஆதரவளிக்கும்.

உங்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்வது எங்களுக்கு முக்கியம். ZLIMB இல், உங்களுக்குத் தேவையான மருத்துவக் கவரேஜ் எப்பொழுதும் உங்களிடம் இருப்பதை உறுதி செய்வதற்காக, உங்கள் காப்பீட்டுக் கட்டணங்களை நாங்கள் கவனமாகக் கண்காணித்து, தீவிரமாக நிர்வகிக்கிறோம். எனவே, உங்களின் பிரீமியத் தொகையைப் பாதிக்கும் உங்கள் மருத்துவத் திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணங்களை நாங்கள் திருத்துவோம் என்பதைத் தெரிவிக்கவே இந்தக் கடிதம்.

உங்கள் வயதுக்கு ஏற்ப மாறுபடும் புதிய மாதாந்திர காப்பீட்டுக் கட்டணங்களுக்கு கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

| தற்போதைய மருத்துவ இணைப்பு திட்டம் | அடுத்த பாலிசி ஆண்டு விழாவில் உங்கள் காப்பீட்டுக் கட்டணங்கள் |   |  |
|-----------------------------------|---|---|--|
|                                   | திருத்தத்திற்கு முன்  | மீள்திருத்தத்தின் போது (புதிய காப்புறுதி கட்டணம்) | புதிய காப்புறுதி கட்டணங்கள் நடைமுறைக்கு வரும் தேதி |
| <Current Plan Code>               | RM<COI on next policy anniversary using old rate>           | RM<COI on next policy anniversary using new rate> | <repricing date>                                   |

\*அவசியம் இருந்தால்: நிரப்புவதும்/ஏற்றுமதியும் உட்படுத்தப்படும்.

# Aon-ன் Hewitt 2019 Global Medical Trend Rates அறிக்கையின்படி, தென்கிழக்கு ஆசியாவிலும் மற்றும் ஆசியப் பசிபிக்கிலும் (பாகிஸ்தான் அருகில்) மலேசியா மட்டுமே 2019-ல் இரட்டை-எண் மருத்துவ பணவீக்கத்தை அனுபவித்து 2018-ஆம் ஆண்டின் 12.4 விழுக்காட்டைவிட 13.6% விழுக்காட்டை அடைந்துள்ளது.

^ வர்த்தக நிறுவனங்கள் செலுத்தப்படும் பிரிமியங்களுக்கு வரி அல்லது அரசாங்கத்தின் மற்ற வரிவிதிப்புக்கு (levies) உட்படும்.

உங்களின் தற்போதைய பிரீமியம் செலுத்தப்பட்டால், உங்கள் பாலிசியானது, ஒப்பந்தக் காலம் முடிவதற்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிலைத்தன்மை காலம் வரை மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

| தற்போதைய அடிப்படை பிரீமியம் (RM) [a]                      | தற்போதைய வழக்கமான டாப்-அப் (MSVR) (RM) [b]               | மொத்த பிரீமியம் ^ (RM) [c] = [a] + [b]            | நிலைத்தன்மை காலம் (ஆண்டு) |
|---|--|---|---------------------------|
| RM<Current Basic Premium Amt>/ <Payment Mode Description> | RM<Current MSVR Premium Amt>/ <Payment Mode Description> | RM<Total Premium Amt>/ <Payment Mode Description> | <Sustainability Period>   |

உங்கள் பாலிசியின் தொடர்ச்சியான கவரேஜை உறுதிசெய்ய, கருத்தில் கொள்ள சில விருப்பங்கள் இங்கே உள்ளன.

| தேர்வு   | எதிர்பார்க்கப்படுகிறது நிலைத்தன்மை காலம்   | பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் ^ (RM) [d] | பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப்-அப் (MSVR) (RM) [e]       | புதிய மொத்த பிரீமியம் ^ (RM) [f] = [a] + [e]                    |
|----------|--|--|--|---|
| தேர்வு 1 | முழு பாலிசி காலம்  | RM<Proposed Single Premium increment>                  | RM<Proposed Premium Increment>/ <Payment Mode Description> | RM<Suggested New Total Premium Amt>/ <Payment Mode Description> |
| தேர்வு 2 | 3 ஆண்டுகள்   | RM<Proposed Single Premium increment>                  | RM<Proposed Premium Increment>/ <Payment Mode Description> | RM<Suggested New Total Premium Amt>/ <Payment Mode Description> |
| தேர்வு 3 | <p>கீழே உள்ள உங்கள் கவரேஜைப் பராமரிப்பதில் இதர மாற்று வழிகளுக்கு உங்கள் ஆயுள் முகவரை அனுகவும்:</p> <p>a) உங்கள் பாலிசியை நிலைநிறுத்துவதற்கு வெவ்வேறு தொகை அல்லது முறையை (பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் அல்லது பரிந்துரைக்கப்பட்ட ரெகுலர் டாப்-அப் (MSVR) செய்ய விரும்பினால்.</p> <p>b) உங்கள் தற்போதைய மருத்துவ ரைடர் திட்டத்தை தரமிறக்குங்கள் - &lt;Plan Description&gt; (&lt;Plan Code&gt;)</p> <p>c) ஒத்த அல்லது அதிக விரிவான மருத்துவக் காப்பீட்டை வழங்கும் மற்ற மருத்துவ ரைடர்களைக் கவனியுங்கள். தற்போது கிடைக்கும் மருத்துவ இணைப்பு திட்டங்கள் இணைப்பு திட்டங்கள் Zurich ValueCare மற்றும் MaxMedic.</p> <p>d) விருப்ப இணைப்பு திட்டங்கள் (களை) அகற்று</p> |  |  |   |

குறிப்பு:

- எதிர்பார்க்கப்படும் நிலைத்தன்மை காலவரை பாலிசியைத் தக்கவைக்க, பரிந்துரைக்கப்பட்ட ரெகுலர் டாப்-அப் (எம்.எஸ்.வி.ஆர்) மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் ஆகியவற்றின் கீழ் மேலே கூறப்பட்ட பிரீமியம் செலுத்தவும்.
- தற்போதைய வழக்கமான டாப்-அப் (MSVR) ஏதேனும் இருந்தால் மற்றும் பாலிசி பிரீமியம் அதிர்வெண்ணின் அடிப்படையில் வழக்கமான டாப்-அப்பிற்கான (MSVR) பரிந்துரைக்கப்பட்ட தொகை.
- பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப்-அப் (MSVR) உங்களின் புதிய மொத்த பிரீமியத்தின் ஒரு பகுதியாக இருக்கும், அதே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் ஒரு முறை செலுத்தப்படும்.
- பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் பொருந்தவில்லை என்றால் (N/A), பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப்-அப் (MSVR) மற்றும் புதிய மொத்த பிரீமியத்தைப் பார்க்கவும்.
- பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப்-அப் (MSVR) மற்றும் புதிய மொத்த பிரீமியம் பொருந்தவில்லை என்றால் (N/A), பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப்பைப் பார்க்கவும்.
- விருப்பம் 2 க்கு, பொருந்தாது (N/A) என்பது பாலிசி 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

^ வர்த்தக நிறுவனங்கள் செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி அல்லது அரசாங்கத்தின் மற்ற வரிவிதிப்புக்கு (levies) உட்படும்.

7. விருப்பம் 3(b)க்கு, உங்கள் மருத்துவ ரைடர் திட்டம் திட்டம் 1 இல்லாவிடில் மட்டுமே இது பொருந்தும். உங்கள் தற்போதைய திட்டக் குறியீட்டிற்கு மேலே உள்ள "காப்பீட்டுக் கட்டணங்களின் திருத்தம்" என்ற தலைப்பைப் பார்க்கவும்.
8. தள்ளுபடி நிலையின் கீழ் உங்கள் பாலிசி இருந்தால், ஒப்பந்தக் காலம் வரை உங்கள் பாலிசியைத் தக்கவைக்க ஒற்றை பிரீமியம் டாப்-அப் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலே உள்ள மாற்றங்களுடன், அதிக காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்த உங்கள் பாலிசியின் கணக்கு மதிப்பில் இருந்து அதிக யூனிட்கள் எடுக்கப்படும். இந்தத் திருத்தத்திற்குப் பிறகும் நீங்கள் அதே அளவு பிரீமியத்தைச் செலுத்தினால், உங்கள் பாலிசி எதிர்பார்த்ததை விட முன்னதாகவே காலாவதியாகலாம். எனவே, மேலே உள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி புதிய மொத்த பிரீமியம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் (பொருந்தினால்) செலுத்துமாறு நாங்கள் கடுமையாகப் பரிந்துரைக்கிறோம், இதனால் உங்கள் பாலிசியில் அதிக காப்பீட்டுக் கட்டணங்களை ஈடுசெய்ய போதுமான நிதி மதிப்பு இருக்கும்.

காப்பீட்டுக் கட்டண உயர்வு தவிர, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் (FAQ) சேர்த்துள்ளோம். மேலும் தகவலுக்கு, பின் இணைப்புகளைப் பார்க்கவும்:

பின்னிணைப்பு 1: கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் ஆதரவு  
பின்னிணைப்பு 2: <தற்போதைய மருத்துவத் திட்டத்திற்கான> திருத்தப்பட்ட வருடாந்திர காப்பீட்டுக் கட்டணங்கள்

பின்னிணைப்பு 3: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

நீங்கள் விருப்பம் 1 அல்லது விருப்பம் 2 ஐத் தேர்வுசெய்தால், இணைக்கப்பட்ட 'பதில் சீட்டை' பூர்த்தி செய்து எங்களிடம் திருப்பித் தரலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் <DD MMM YYYY> மூலம் எங்களைச் சென்றடைய வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இல்லையெனில், நீங்கள் உங்கள் வெல்த் பிளானரைப் பார்க்க வேண்டும் மற்றும் உங்கள் பாலிசியைத் தக்கவைக்க புதிய பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப்-அப் மற்றும் ஒற்றை பிரீமியம் டாப்-அப் (பொருந்தினால்) பெற வேண்டும்.

நீங்கள் நிலையான அறிவுறுத்தல் மூலம் செலுத்தினால் அல்லது வங்கியில் கட்டண வரம்பை நிர்ணயித்திருந்தால், பிரீமியம் தொகையை மாற்ற உங்கள் வங்கியுடன் ஏற்பாடு செய்யுங்கள். ஆட்டோ டெபிட் கட்டணத்திற்கு, உங்கள் கிரெடிட் கார்டு அல்லது வங்கிக் கணக்கிலிருந்து புதிய பிரீமியம் தொகை டெபிட் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால், 1-300-888-622 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் சேவை கேர்லைனைத் தொடர்பு கொள்ளவும் அல்லது [callcentre@zurich.com.my](mailto:callcentre@zurich.com.my) இல் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். மாற்றாக, நீங்கள் உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள ஜூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட் கிளையைப் பார்வையிடலாம்.

எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டலான MyZurichLife இல் உள்நுழைவதன் மூலம், உங்கள் தகவலை ஒரே பார்வையில் பார்க்கவும், எங்கள் வெகுமதி திட்டத்திற்கான அணுகலைப் பெறவும், சூரிச் வாடிக்கையாளராக அதிக பலன்களை அனுபவிக்கவும். MyZurichLife போர்ட்டலை அணுக, இணைப்பைப் பின்தொடரவும் அல்லது கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

Enhancing Your Malaysian Lifestyle with MyZurichLife!



<http://zurich.my/MyZurichLife>



Rewards & Customer Portal

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,  
ஜூரிச் ஆயுள் காப்பீடு மலேசியா பெர்ஹாட்

கூ ஐ லின்  
தலைமை நிர்வாக அதிகாரி

ஆயுள் முகவர் : <WP Code> <Wealth Planner Name>  
தொடர்பு எண்.. : <WP Contact No>  
தலைமை ஏஜென்சி நிர்வாகி : <CAM Code> <CAM Name>  
கிளை : <WP Branch Description>

குறிப்பு:

1. இந்த அறிவிப்புக் கடிதத்தின் உள்ளடக்கம், <அறிவிப்பு அச்சு தேதி>க்குப் பிறகு செய்யப்பட்ட இந்தக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
2. இந்த கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை பஹாசா மலேசியா, சீனம் அல்லது தமிழில் பார்க்க [www.zurich.com.my/207SA](http://www.zurich.com.my/207SA) பார்வையிடவும். ஆங்கிலம், பஹாசா மலேசியா, சீனம் மற்றும் தமிழ் பதிப்புகளுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், ஆங்கிலப் பதிப்பு மேலோங்கும்.



## Zurich Life Insurance Malaysia Berhad

Registration No. 196801000442 (8029-A)

Level 23A, Mercu 3, No. 3, Jalan Bangsar, KL Eco City, 59200 Kuala Lumpur, Malaysia

Tel: 03-2109 6000 Fax: 03-2109 6888 Call Centre: 1-300-888-622

### Reply Slip

To: Zurich Life Insurance Malaysia Berhad

பாலிசி எண். : <Policy No>  
காப்பீடு : <Insured Name>  
பாலிசி நிலை : <Policy Status>  
அடுத்த பாலிசி ஆண்டு : <Next Policy Anniversary Date>  
நிறைவு நாள் :  
கட்டண செயலாக்க முறை : <Frequency>  
அடுத்த பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி : <Next Premium Due Date>

Zurich Life Insurance Malaysia Berhad (ZLIMB) பின்வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தைத் தொடர நான் ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பும் விருப்பத்தைக் குறிப்பிடவும் (டிக் ✓):

| டிக் (✓) | தேவிகள் | எதிர்பார்க்கப்படும் கொள்கை நிலைத்தன்மை | பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்- அப் (RM) | பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப்-அப் (MSVR) (RM)           | புதிய மொத்த பிரீமியம் (RM)                                      |
|----------|---------|--|---|--|---|
|          | 1       | முழு பாலிசி காலம்                      | RM<Proposed Single Premium increment>             | RM<Proposed Premium Increment>/ <Payment Mode Description> | RM<Suggested New Total Premium Amt>/ <Payment Mode Description> |
|          | 2       | 3 ஆண்டுகள்                             | RM<Proposed Single Premium increment>             | RM<Proposed Premium Increment>/ <Payment Mode Description> | RM<Suggested New Total Premium Amt>/ <Payment Mode Description> |

உங்கள் பாலிசியின் அடுத்த பிரீமியம் நிலுவைத் தேதியிலிருந்து புதிய மொத்த பிரீமியம் தொகை நடைமுறைக்கு வரும்.

அனைத்து காப்பீட்டுக் கட்டணங்கள் அல்லது அதற்கேற்ப வேறு ஏதேனும் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களைச் செலுத்துவதற்கு, பாலிசியின் முதலீட்டுக் கணக்கிலிருந்து கழிக்க சூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட்டை நான் அங்கீகரிக்கிறேன்.

பாலிசி உரிமையாளர் / ஒதுக்கப்பட்டவரின் கையொப்பம்

பெயர்

NRIC எண்.

தேதி

**குறிப்பு:**

1. பரிந்துரைக்கப்பட்ட ரெகுலர் டாப்-அப் (MSVR) உங்கள் பாலிசியின் கட்டண முறையின்படி உங்கள் தொடர்ச்சியான பிரீமியத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
2. பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் 1 முறை மட்டுமே செலுத்தப்படும்.
3. வணிக நிறுவனத்தால் பிரீமியத்தை செலுத்தினால், மேலே கூறப்பட்ட புதிய மொத்த பிரீமியம் / பரிந்துரைக்கும் ஒற்றை பிரீமியம் டாப்-அப் தொகை வரிக்கு உட்பட்டது.
4. நீங்கள் பதில் சீட்டை சமர்ப்பிக்கலாம்  
 (அ) உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்புகொள்வது  
 (ஆ) அருகிலுள்ள ஜூரிச் ஆயுள் காப்பீட்டு மலேசியா பெர்ஹாட் கிளையைப் பார்வையிடவும் அல்லது  
 (இ) [callcentre@zurich.com.my](mailto:callcentre@zurich.com.my) இல் மின்னஞ்சல் செய்யவும்.
5. உங்களின் தற்போதைய பிரீமியம் செலுத்தும் முறையைப் பொறுத்து, நாங்கள் புதிய தொகையைச் சேகரிப்பதற்கு உங்கள் வங்கியுடன் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

| தற்போதைய கட்டண முறை  | என்ன நடவடிக்கையை நான் எடுக்க வேண்டும்?   |
|--|--|
| ரொக்கம்/காசோலை   | <p>உங்கள் தற்போதைய கட்டண ஏற்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.</p> <p>உங்கள் கூடுதல் வசதிக்காக, கிரெடிட்/டெபிட் கார்டுக்கு மாற உங்களை அழைக்கிறோம். விசா/மாஸ்டர்கார்டு ஆட்டோ டெபிட் படிவத்தைப் பதிவிறக்கவும் <a href="https://bit.ly/ZurichCCAF">https://bit.ly/ZurichCCAF</a></p> <p>பூர்த்தி செய்யப்பட்ட விசா/மாஸ்டர்கார்டு ஆட்டோ டெபிட் படிவத்தை எங்களுக்கு அனுப்பவும்.</p>  |
| கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, ஆட்டோ-டெபிட் (பரிவர்த்தனை தொகை வரம்பு இல்லாமல்) | <p>உங்கள் தற்போதைய கட்டண ஏற்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.</p>   |
| நேரடி டெபிட் மின்-ஆணை (பரிவர்த்தனை தொகை வரம்புடன்)                             | <p>இந்த இணைப்பில் நேரடி டெபிட் பதிவை முடிக்கவும்: <a href="https://mya.zurich.com.my/AdhocPayment/Page/DirectDebitRegistration.aspx">https://mya.zurich.com.my/AdhocPayment/Page/DirectDebitRegistration.aspx</a>. இது பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியம் தொகையை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்க எங்களுக்கு உதவும்.</p> <p>உங்கள் வங்கிக் கணக்கின் ஆட்டோ டெபிட் படிவத்தில் அதிகபட்ச வரம்பு பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியத்தை விட குறைவாக இருந்தால், அதிகபட்ச வரம்பை மாற்ற வங்கியில் புதிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.</p> |
| வங்கிகளுடன் நிலையான வழிமுறைகள்   | <p>பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியம் தொகையை எங்களிடம் செலுத்தும் வகையில், உங்கள் வங்கியுடன் ஏற்கனவே உள்ள நிலையான அறிவுறுத்தல்களை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.</p>  |

## பின் இணைப்பு 1

கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆதரவு

சூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இந்தச் சூழ்நிலையைக் கடந்து செல்ல, பின்வரும் விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு உங்கள் Wealth Planner அல்லது Zurich Call Center ஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

| விருப்பம்                      | விவரங்கள்   |
|--------------------------------|---|
| கொள்கை மறுசீரமைப்பு            | <p>a) கட்டண முறையை மாற்றவும்</p> <p>- எடுத்துக்காட்டு: வருடாந்திர பயன்முறையிலிருந்து அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர முறைக்கு மாற்றவும்</p> <p>b) அடிப்படைத் தொகையின் மாற்றம் அல்லது ரைடர்ஸ் நன்மைகள்</p> <p>- எடுத்துக்காட்டு: அதிக அடிப்படைத் தொகை (RM100,000) இலிருந்து குறைந்த அடிப்படைத் தொகைக்கு (RM50,000) மாற்றவும்</p> <p>c) உங்கள் தற்போதைய மருத்துவ ரைடர் திட்டத்தை தரமிறக்கவும்</p> <p>- தரமிறக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் உங்கள் அசல் திட்டத்தை மீண்டும் எழுதாமல் திரும்பப் பெறலாம்.</p> <p>- அசல் திட்டத்திற்கு மாற்றுவதற்கான சமர்ப்பிப்பு 12 மாதங்கள் முடிவதற்கு 1 மாதத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p> |
| 3 மாதங்கள் ஒத்திவைப்பு கட்டணம் | <p>பின்வரும் முறைகள் மூலம் உங்கள் விண்ணப்பத்தை துணை ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்</p> <p>a) <a href="https://mya.zurich.com.my/EForm.aspx">https://mya.zurich.com.my/EForm.aspx</a> மூலம் ஆன்லைனில் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.</p> <p>b) மின்னஞ்சல் தலைப்புடன் callcenter@zurich.com.my இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்: கட்டண ஒத்திவைப்பு விண்ணப்பம்: பாலிசி எண் &lt;XXXXXXXXXX&gt;</p> <p>c) துணை ஆவணங்களுடன் அருகிலுள்ள கிளைக்கு சமர்ப்பிக்கவும்.</p>   |

துணை ஆவணங்களின் பட்டியல்:

1. சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கான கடிதம்; அல்லது
2. பாதிக்கப்பட்ட பாலிசிதாரர் / சான்றிதழ்தாரருக்கு COVID-19 தொற்று குறித்த மருத்துவரின் உறுதிப்படுத்தல் கடிதம்; அல்லது
3. முதலாளியின் பணிநீக்கக் கடிதம் / சம்பளக் குறைப்புக் கடிதம்; அல்லது
4. வணிகத்தை மூடுவதற்கான கடிதம், அல்லது
5. பிற தொடர்புடைய சான்றுகள் அல்லது ஆவணங்கள் (ஏதேனும் இருந்தால்)

குறிப்பு:

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், தொற்றுக்குள்ளானவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்லது வருமான இழப்பைச் சந்தித்தவர்கள்; மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) கோவிட்-19 சூழ்நிலையின் பொருளாதார தாக்கத்தின் விளைவாக வருமான இழப்பை சந்தித்துள்ளன. இத்தகைய வருமான இழப்புக்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் எடுத்துக்காட்டுகளில் ஆட்குறைப்பு, குறுகிய வேலை நேரம் மற்றும் தனிநபர்களுக்கான சம்பளம் அல்லது கமிஷன் குறைப்பு ஆகியவை அடங்கும்; சுயதொழில் செய்பவர்கள் மற்றும் SME களுக்கு வணிக வருமான இழப்பு.

மறுப்பு: Zurich Life Insurance Malaysia Berhad ஆனது, எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி எங்கள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் COVID-19 தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு ஆதரவையும் சேர்க்க, திரும்பப் பெற அல்லது மாற்றுவதற்கான உரிமையை கொண்டுள்ளது. எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது சமீபத்திய புதுப்பிப்புக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

**பின் இணைப்பு 2**

**திருத்தப்பட்ட வருடாந்திர காப்பீட்டு கட்டணங்கள் <current medical plan>**

திட்ட எண் : <current plan code>      பாலினம் : <insured gender>      தொழில் வகுப்பு : <1/2/3/4>

| வயது | காப்புறுதி கட்டணம் | வயது | காப்புறுதி கட்டணம் | வயது | காப்புறுதி கட்டணம் | வயது | காப்புறுதி கட்டணம் |
|------|--------------------|------|--------------------|------|--------------------|------|--------------------|
| 0    |                    | 20   |                    | 40   |                    | 60   |                    |
| 1    |                    | 21   |                    | 41   |                    | 61   |                    |
| 2    |                    | 22   |                    | 42   |                    | 62   |                    |
| 3    |                    | 23   |                    | 43   |                    | 63   |                    |
| 4    |                    | 24   |                    | 44   |                    | 64   |                    |
| 5    |                    | 25   |                    | 45   |                    | 65   |                    |
| 6    |                    | 26   |                    | 46   |                    | 66   |                    |
| 7    |                    | 27   |                    | 47   |                    | 67   |                    |
| 8    |                    | 28   |                    | 48   |                    | 68   |                    |
| 9    |                    | 29   |                    | 49   |                    | 69   |                    |
| 10   |                    | 30   |                    | 50   |                    | 70   |                    |
| 11   |                    | 31   |                    | 51   |                    | 71   |                    |
| 12   |                    | 32   |                    | 52   |                    | 72   |                    |
| 13   |                    | 33   |                    | 53   |                    | 73   |                    |
| 14   |                    | 34   |                    | 54   |                    | 74   |                    |
| 15   |                    | 35   |                    | 55   |                    | 75   |                    |
| 16   |                    | 36   |                    | 56   |                    | 76   |                    |
| 17   |                    | 37   |                    | 57   |                    | 77   |                    |
| 18   |                    | 38   |                    | 58   |                    | 78   |                    |
| 19   |                    | 39   |                    | 59   |                    | 79   |                    |

**குறிப்பு:**

- மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள திருத்தப்பட்ட காப்பீட்டுக் கட்டணம், அடுத்த பாலிசி ஆண்டுத் தேதியிலிருந்து <repricing date> அல்லது அதற்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
- பாலினம், வயது, தொழில் மற்றும் திட்ட நிலைக்கு ஏற்ப காப்பீட்டுக் கட்டணம் மாறுபடும். எடுத்துக்காட்டாக, அடுத்த பாலிசி ஆண்டு விழாவில் 40 வயதை அடையும் <காப்பீடு செய்யப்பட்ட பாலினம்> ஆயுள் காப்பீட்டுக்கு, <நடப்பு திட்டக் குறியீடு> பொருந்தக்கூடிய வருடாந்திர காப்பீட்டுக் கட்டணம் அந்த ஆண்டிற்கான RM <COI ஆகும்.
- மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டுக் கட்டணங்கள் நிலையான இடர்களுக்குப் பொருந்தும் மற்றும் வருடாந்திர விகிதங்களாகும். உங்கள் தற்போதைய மருத்துவத் திட்டத்தில் ஏதேனும் ஏற்றங்கள் இருந்தால், உங்களுக்குப் பொருந்தக்கூடிய கட்டணங்கள் அதற்கேற்ப கணக்கிடப்படும்.
- அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டு கட்டணங்கள் வரி அல்லது பிற அரசாங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம்.
- தசம இடங்களின் ரவுண்டிங் காரணமாக மேலே உள்ள அட்டவணையுடன் ஒப்பிடும்போது உண்மையான காப்பீட்டுக் கட்டணங்கள் வேறுபட்டிருக்கலாம்.